



TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

No. 45]

CHENNAI, WEDNESDAY, JANUARY 29, 2025
Thai 16, Kurothi, Thiruvalluvar Aandu-2056

Part VI—Section 1

**Notifications of interest to the General Public
issued by Heads of Departments, Etc.**

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COMMISSIONER OF LAND ADMINISTRATION AND THE DISTRICT COLLECTORS.

ACQUISITION OF LANDS IN SALEM DISTRICT

REVENUE DIVISIONAL OFFICER, SANKARI

No. VI(1)/69(a-1)/2025.

It is notified by the Revenue Divisional Officer of Sankari for acquiring the lands in Katchipalli Village, Irupalli Village and Chittur bit II Village by Right to fair compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013) for the purpose of Diversion of flood surplus water from Mettur Dam to the Dry tanks in Sarabanga Basin in Salem district by Lift Irrigation project in Edappady Taluk.

FORM - VI

Under Section -19 (1) of the Central Act 30/2013 read with rule 16

DECLARATION

(Roc. No.4903/2023/A)

Whereas it appears to the Revenue Divisional Officer, Sankari that a total extent of 4.96.82 Hectares of land in Katchipalli Village, Irupalli Village and Chittur Bit II Village in Edappady Taluk of Salem District for the purpose of Diversion of flood surplus water from Mettur Dam to the Dry tanks in Sarabanga Basin in Salem district by Lift Irrigation project. The preliminary notification u/s 11(1) under Right to fair compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013) has been published in the District Gazette number 49 on 16.02.2024 and through Tamil (Daily Thanthi) and English (The Times of India) dailies on 24.02.2024. The validity of 11(1) notification has been extended for further one year from 16.02.2024 to 15.02.2025) by the District Collector, Salem under section 19(7) through his proceedings Roc No: 7907/2020/B3 dated .12.2024.

Now, therefore the declaration is made hereby that a piece of land measuring to an extent of 3.30.89 Hec is under acquisition for the above said project in Katchipalli Village, Irupalli Village and Chittur Bit II Village in Edappady Taluk in Salem District as these lands could not be acquired through private negotiation. (1.65.93 Hectares of land out of 4.96.82 Hectares has been acquired through private negotiation with a consent letter from the land owners voluntarily).

The District Collector having been satisfied that the lands specified in the schedule below have to be acquired for public purpose after having heard the opinion from the public. As no objection has been received from the interested parties the enquiry under section 15(2) of Right to fair compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013) does not arise.

A plan of land/ Lands is kept in the office of the Land Acquisition Officer and Revenue Divisional Officer, Sankari and may be inspected on any working day during office hours.

No family is affected and there are no family is displaced due to this land acquisition. A summary of the Rehabilitation and Resettlement does not arise.

SCHEDULE

Name of the Project: Formation of water channel to collect surplus water in 100 water course bodies of Sarabanga River Basin

Salem District, Edappadi Taluk, Katchupalli Village.

SCHEDULE

Name of the Project: For Irrigation purpose, to fit for formation of water channel to collect surplus water in 100 Water course bodies of SARABANGA RIVER BASIN in Katchupalli Village, Edappadi Taluk.

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
1	24/2A	24/2A2	Dry	0.04.00	0.00.13	0.00.13	24/1	24/2B	24/3A	21	-	-	1024 - Marimuthu S/o. Nallathambi
2	74/3A	74/3A2	Dry	0.25.40	0.00.40	0.00.40	74/5C	74/4	74/3A1	74/3B	Bore Well -1	-	1311 Velammal W/o. Marimuthu -1
3	141/1A	141/1A2	Dry	0.04.00	0.00.15	0.00.15	154	141/2A	141/1B	165	-	-	526 Senthamarai W/o. Palaniyappan-1, Palanimuthu S/o. Palanigounder-2, Prakash S/o. Raji -3, Kumaresan S/o. Rajendran-4, Minor Karthikeyan S/o. Rajendran -5

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
4	141/2A	141/2A1	Dry	0.05.00	0.03.00	0.03.00	151	141/3A	141/2B	154	-	-	1046 Pachamuthu @ Manickam S/o. Muthu -1, Ammasi Gounder S/o. Kuttiyannan gounder-2, Pachamuthu S/o. Muthupaiya gounder -3
5	148/1A	148/1A2	Dry	0.30.00	0.04.50	0.04.50	203, 202	147	148/1B	151	EB Utility pole-1	-	367 Chinnamayil D/o. Muthupaiyan-1
6	204/1	204/1B	Dry	0.09.50	0.00.10	0.00.10	205	204/2	204/2	204/2	-	-	24 Arulmighu Mariamman, Katchupalli.
7	204/2	204/2B	Dry	3.22.50	0.21.50	0.21.50	205,204/1	80	202, 203	206, 201	-	-	24 Arulmighu Mariamman, Katchupalli.
8	205/11	205/11B	Dry	0.34.00	0.03.60	0.03.60	205/1M, 10, 10, 12	79,205/ 12,80	204	205/9	-	-	144 Sadaiyan @ Kandhaswamy S/o Raman @ Thoppala gounder-1, Kandhaswamy S/o. Vellaiyan -2
9	215/3	215/3B	Dry	1.55.00	0.32.50	0.32.50	217, 218	75,79	205, 215/2	215/1,2	-	Neem-2, Vela tree-1, Palajathi tree -2	3866 Tamil Nadu Poomi Dhana Variyam, Chennai - 5.

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
10	218/8	218/8B	Dry	2.02.00	0.38.50	0.38.50	218/4, 5, 6, 7	74	215,75	217	-	Neem-2	3866 Tamil Nadu Poomi Dhana Variyam, Chennai - 5.
11	321/2	321/2B	Dry	0.77.50	0.14.00	0.14.00	321/1B	321/3	322	333	-	-	157 Kandiyan @ Kandhan S/o. Kandiyan -1
12	335/11	335/11A	Dry	0.32.0	0.02.00	0.02.00	335/8	335/9	335/10E, 10F, 10G, 10H	335/7	-	Yield Palm - 8	4684 - Sellappan S/o.Kallan-1, Kiruba S/o.Singh-2, Pugazhanthi S/o.Ravi-3
13	503/24	503/24B	Dry	0.05.50	0.00.70	0.00.70	503/22, 573	571	503/25	503/23, 27	-	Non yield Coconut - 1, Neem - 1	1437 Panchayee W/o. Perumal-1, Palaniyappan S/o. Perumal -2, Ramasamy S/o. Perumal -3
Total				1.21.08	1.21.08								

SCHEDULE

Name of the Project: Formation of water channel to collect surplus water in 100 water course bodies of Sarabanga River Basin

Salem District, Edappadi Taluk, Chittur Bit-II Village.

S. No	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hect)	Acquisition Land in Hec/ Sq.m (as per LPS)	Acquisition Land in Hec/Sq.m (as per survey)	Boundaries for Acquisition Extent Show in Column				Structures	Trees	Patta No. and pattathar Name (Thiruvallarkal)
							North	East	South	West			
1	461/6B	461/6B2	Dry	0.34.50	0.02.03	0.02.03	461/6A5	462/2B	461/7	558 (Chittur Bit -1)	-	-	1500 Salem Steel Plant

S. No	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hect)	Acquisition Land in Hec/ Sq.m (as per LPS)	Acquisition Land in Hec/Sq.m (as per survey)	Boundaries for Acquisition Extent Show in Column				Structures	Trees	Patta No. and pattathar Name (Thiruvallarkal)
							North	East	South	West			
2	462/2B	462/2B1	Dry	0.25.0	0.02.15	0.02.15	462/2A16	465/5B	462/3	461/2B	-	-	1500 Salem Steel Plant
Total					0.04.18	0.04.18							

SCHEDULE

Name of the Project: For Irrigation purpose, to fit for formation of water channel to collect surplus water in 100 Water course bodies of SARABANGA RIVER BASIN in Iruppali Village, Edappadi Taluk

Salem District, Edappadi Taluk, Iruppall Village.

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
1	312/1	312/1B	Dry	2.63.0	0.31.86	0.31.86	312/2, 320/13D	31, 33, 14, 308	3, 9, 311	311/17, 10A	Bore well-1	Yield Coconut-38, Non Yield Coconut-5, Non Yield Neem-5, Non Yield Beeyan-13, Non Yield Teak-24, Koyya-4, Murungai-10, Non Yield Elavam Panju Tree-5	3495 - Aruna W/o Ayyanar-1, Iyyanar S/o Subramaniam-2, Thangamani W/o Chinnagounder-3

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
2	311/3B	311/3B2	Dry	0.02.32	0.00.58	0.00.58	311/3A	311/4B	310/1	311/2F, 56	-	-	1749 Venkatachalam S/o Mathaiyachetty-1, Rasathi D/o Mathaiyachetty-2, Pandiyan S/o Venkatachalam-3, Dhanakodi S/o Subramani-4, Vadivel S/o Pachappan-5
3	311/4B	311/4B2	Dry	0.12.0	0.04.50	0.04.50	311/4A	311/6A,5	311/5, 310	311/3B, 4A	Bore Well-1	Yield Coconut-4, Non Yield Coconut-10	2990 Perumal S/o Vellaiya gounder-1
4	311/5	311/5B	Dry	0.01.0	0.00.90	0.00.90	311/4A	311/6A,5	311/5, 310	311/3B, 4A	-	Yield Coconut-1, Non Yield Coconut-1	2990 Perumal S/o Vellaiya gounder-1
5	311/6A	311/6A2	Dry	0.43.5	0.09.98	0.07.56	311/1F	311/6B, 7, 14A, 13, 11	310/2	311/4A, 4B, 5	-	Non Yield Teak-10, Non Yield Coconut-15, Yield Coconut-10, Non Yield Neem-9	2990 Perumal S/o Vellaiya gounder-1
6	311/6A	311/6A4	Dry	0.43.5		0.02.42	311/10A	311/11	311/14A	311/9	-	-	2990 Perumal S/o Vellaiya gounder-1
7	311/7	311/7B	Dry	0.05.5	0.04.16	0.04.16	311/8A, 8B	311/6A, 8B	311/6A	311/6A	-	Non Yield Murungai-9, Yield Coconut-13, Non Yield Coconut-8	2990 Perumal S/o Vellaiya gounder-1
8	311/8A	311/8A2	Dry	0.07.00	0.00.60	0.00.60	311/10B	311/9	311/7, 8B	311/6A, 6B	-	-	3737 Thangaponnu W/o Perumal-1

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
9	311/8B	-	Dry	0.01.50	0.01.50	0.01.50	311/8A	311/6A, 9	311/7	311/7	-	Yield Coconut-1, Non Yield Coconut-1	2990 Perumal S/o Vellaiyagounder-1
10	311/9	311/9B	Dry	0.03.0	0.02.00	0.02.00	311/10A	311/6A	311/6A	311/8A, 8B	-	Yield Coconut-4, Non Yield Coconut-4, Non Yield Mango Tree-2	2990 Perumal S/o Vellaiya gounder-1
11	311/11	311/11B	Dry	0.06.0	0.04.20	0.04.20	311/10A	311/13, 12	311/6A	311/6A	-	Yield Coconut-11, Non Yield Coconut-14	2990 Perumal S/o Vellaiyagounder-1
12	311/10A	311/10A2	Dry	0.15.5	0.01.30	0.01.30	311/1F	312/1	311/9, 11, 6A, 12	311/10B	-	Yield Palm-1	2990 Perumal S/o Vellaiyagounder-1
13	311/12	311/12B	Dry	0.03.5	0.02.20	0.02.20	311/10A, 312/1	309	311/13	311/11	-	Yield Coconut-2, Non Yield Coconut-2	2990 Perumal S/o Vellaiyagounder-1
14	311/13	311/13B	Dry	0.07.50	0.00.15	0.00.15	311/12	309	311/4A	311/11, 6A	-	-	2990 Perumal S/o Vellaiyagounder-1
15	310/1	310/1B	Dry	0.10.5	0.04.00	0.04.00	311/3B	310/2	310/5A	57/11,12	-	Non Yield Teak-4	1753 Solai S/o Subramani-1, Kuttipaiyan S/o Subramani-2, Kannan S/o Panchappan-3

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
16	310/2	310/2B	Dry	0.10.0	0.01.30	0.01.30	311/3B	310/3A	310/5B	310/1	-	Yield Palm-1	1754 Veerappan S/o Kolanthagounder-1, Chinnapaiyan S/o Kolantha gounder-2, Manickam S/o Veerappa gounder-3, Kumar S/o Kandasamy-4, Prakash S/o Dhanakodi-5, Murugesan S/o Kuppusamy-6
17	57/8	57/8B	Dry	0.06.5	0.00.10	0.00.10	57/4B1	57/9A, 9C, 57/10	58/4A	57/7	-	-	2629 Kuppamuthu S/o Muthu -1, Chinnappan S/o Muthu-2
18	57/9C	57/9C2	Dry	0.16.50	0.08.08	0.02.15	57/10, 9A,9B	57/12	58/4B	57/9B,8	-	-	3898 Thiruvengadam S/o Marappa gounder-1, Narayanan S/o Marappa gounder-2, Govindan-3 S/o Marappagounder-3, Govindammal W/o Govindan-4

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
19	57/12	57/12B	Dry	0.23.50	0.08.40	0.05.42	57/10,11	310/1,5A	58/4B	57/9C	Asbestos sheet house-1 Toilet-1	Yield Palm-1, Non Yield Neem-1, Non Yield Teak-1,	3897 Perumayee W/o Manickam-1, Palanisamy S/o Venkadaraman-2, Govindammal W/o Govindan-3
20	58/3B	58/3B2	Dry	0.59.5	0.02.18	0.02.18	58/1	58/5A	59/2E	58/3A	-	Non Yield Palm-2	4278 Yuvarani W/o Selvaraj-1, Pasupathi S/o Selvaraj-2, Sakthi S/o Selvaraji-3, Solaiyammal W/o Chinnakolandhai-4
21	59/2D	59/2D2	Dry	0.13.0	0.02.78	0.02.78	59/2C	59/2E	73/1	72/5	TNEB Utility Pole-1	Non Yield Neem-2, Yield Palm-1	2779 Sengodan S/o Kaliyappagounder-1
22	59/2E	59/2E2	Dry	1.55.0	0.22.96	0.19.56	58/3B, 5A,5C,5D	300/1G, 1H	74/1B, 1E,1F	59/2A, 2B, 2C, 2D	-	Non Yield Neem-2, Yield Palm-2	2204, Gondrigounder S/o Perumal-1, Muthugounder S/o Perumal -2, Ramasamy S/o Perumal-3, Kuppayee W/o Kuppan -4, Ram S/o Kuruvapoyan-5, Ramapoyan S/o Hanumanda poyan-6, Muthuraji S/o Seerangan-7, Govindan S/o.Kuppapoyan-8

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
23	73/1	73/1B	Dry	0.77.5	0.16.12	0.07.50	59/2E	74/1A, 1B	73/2	72/5	-	Yield Palm-1,	1923-Kuppapoyan S/o Kuruvapoyan-1, Latchumanapoyan S/o Kuruvapoyan-2, Ramapoyan Kuruvapoyan-3, Ravi S/o Kandasamy-4
24	72/2B	72/2B2	Dry	0.35.0	0.09.44	0.02.13	72/2A,3	72/3	72/4A1	71/4B, 5B	-	Non Yield Neem-3, Yield Palm-1	64, Arjuna Goundan S/o Chinnappa goundar-1, Govindaraj S/o Arjunan-2, Panchappan S/o Arjunan -3, Chinnapaiyan S/o.Arjunan-4 Madhaiyan S/o.Arjunan-5
25	72/3	72/3B	Dry	0.51.0	0.10.62	0.10.62	72/1A,1B, 1C,1D	72/5	72/4A1	72/2A, 2B	-	-	2630 Kasivishwanathan S/o Samudimooppan-1, Chinnadurai S/o Samudimooppan-2, Chinnappan S/o Muthu-3, Kuppamuthu S/o Muthu-4
26	72/4A1	72/4A 1B	Dry	0.60.0	0.02.58	0.02.58	72/2B,3	72/5	72/4B	71/7C	-	Non Yield Neem-2	1921 - Palanisamy S/o Sidhaiyan-1, Marimuthu S/o Sidhaiyan-2, Kandasamy S/o Sidhaiyan-3

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
27	71/5B	71/5B2	Dry	0.25.0	0.01.14	0.01.14	71/4A,4B	72/2B	71/7B, 7C	71/5A, 6	-	-	3896 Kuppamuthu @ Vellaiyan S/o Muthu -1, Chinnappan S/o Muthu-2
28	71/7A	71/7A2	Dry	0.17.0	0.07.60	0.07.60	71/7B	71/7B	71/7B, 69/3	70/2F, 2G	TNEB Utility Pole-1	-	730 Sengodan S/o Kandha gounder-1
29	71/7B	71/7B2	Dry	0.72.5	0.11.04	0.11.04	71/6,5B	71/7C	69/3, 81/5A	71/7A, 69	-	Yield Palm-1	3864 Kaveriyammal W/o Kandasamy-1, Mathaiyan S/o Kandasamy-2, Mariyappan S/o Kandasamy-3, Rajendran S/o Kandasamy-4, Pappathi W/o Madhaiyan-5, Rathinammal W/o Pachiyappan-6
30	71/7C	71/7C2	Dry	0.74.0	0.10.06	0.10.06	71/5B	72/4A1, 4B	81/5A	71/7B	-	Non Yield Neem-2, Yield Palm-2	730 Sengodan S/o Kandhagounder
31	69/1C	69/1C2	Dry	0.88.0	0.04.27	0.00.69	69/1B,1A	81	84/1A1, 1A2	86/2	-	Yield Coconut-2, Yield Palm-4, Non Yield Neem-1, Non Yield Narivili-2, Non Yield Palm-1	2206 Ramasamy S/o Ranga Mooppan -1, Rangasamy S/o Sengodan -2, Ramalingam S/o Sengodan -3, Mathesu S/o Sengodan-4, Sadaiyammal W/o Marimuthu Mooppan-5

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
32	69/2	69/2B	Dry	0.17.0	0.03.82	0.03.82	70/2D,2G	69/4	69/4	69/1A	-	-	3103 Thangavel S/o Periyanna gounder -1, Muniyappan S/o Thangavel-2, Senthilkumar S/o Thangavel-3
33	69/3	69/3B	Dry	0.16.5	0.04.43	0.04.43	70/2G, 71/7A	71/7B	69/4	69/4	-	Yield Palm-1	3103 Thangavel S/o Periyanna gounder -1, Muniyappan S/o Thangavel-2, Senthilkumar S/o Thangavel-3
34	69/4	69/4B	Dry	0.50.0	0.20.50	0.10.82	70/2G, 69/3,2	69/3, 71/7B	69/5A, 5B,5C	69/1A,2	-	Yield Palm-3	1015 Periyannagounder S/o Arjunagounder-1, Perumayammal W/o Chinnasamy Mooppan-2, Sengodan S/o Periyanna gounder-3, Shanmugam S/o Sengodan -4, Govindaraj S/o Sengodan -5, Thangavel S/o Periyanna gounder -6,

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
													Muniyappan S/o Thangavel-7, Senthilkumar S/o Thangavel-8
35	85/1A	85/1A2	Dry	2.10.5	0.30.30	0.30.30	87/1,2, 4,5	85/1B	93	93	-	Non Yield Teak-7, Yield Coconut-4, Non Yield Coconut-1, Yield Palm-1	886 Nachiappan S/o Ramasamy Mooppan
36	85/1B	85/1B2	Dry	0.08.50	0.01.48	0.01.48	87/2B	85/3A	93	85/1A	Panchayat Thar Road	-	886 Nachiappan S/o Ramasamy Mooppan
Total					3.71.56	2.05.63							

Sankari,
4th January 2025.

ந. லோகநாயகி,
Revenue Divisional Officer

வருவாய் கோட்டாட்சியர், சங்ககிரி

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கச்சப்பள்ளி கிராமம், இருப்பாளி கிராமம் மற்றும் சித்தூர் பிட்-2 கிராமம் ஆகிய கிராமங்களில் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரிநீரை சரபங்கா வடிநில ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்காக (மத்திய சட்டம் 30/2013) நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்த்தல் சட்டம் 2013 ன் பிரிவு 19(1) ன் கீழ் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

படிவம் 6

(மத்திய நில எடுப்புச்சட்டம் 2013 பிரிவு 19(1) உடன் சட்டப்பிரிவு 16)

(ந.க. 4903/2023/அ)

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் கோட்டம், எடப்பாடி வட்டம், கச்சப்பள்ளி கிராமம், இருப்பாளி கிராமம் மற்றும் சித்தூர் பிட்-2 ஆகிய கிராமங்களில் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரிநீரை சரபங்கா வடிநில ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டத்திற்காக 4.96.82 ஹெக்டேர் பரப்பு தனியார் புன்செய் நிலம் தேவைப்படுகிறது என சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் கருதப்படுகிறது.

எனவே, மேற்காணும் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களிடமிருந்து எவ்வித ஆட்சேபணை மனுக்களும் நில எடுப்பு அலுவலரால் பெறப்படவில்லை. நிலம் கையகப்படுத்தப்படும் கச்சப்பள்ளி கிராமம், இருப்பாளி கிராமம் மற்றும் சித்தூர் பிட்-2 ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்களில் தனியார் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்த இயலாத ஒரு பகுதியான 3.30.89 ஹெக்டேர் நிலம் மட்டும் நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்த்தல் சட்டம் 2013

(மத்திய சட்டம் 30/2013) பிரிவு 19(1) ன் படி கையகப்படுத்துவதாக அறிவிக்கப்படுகிறது. (நில எடுப்பிற்கு உள்ளாகும் 4.96.82 ஹெக்டேர் பரப்பில் 1.65.93 ஹெக்டேர் நிலங்களின் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து தனியார் பேச்சு வார்த்தை மூலம் கையகப்படுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்ததன் பேரில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது)

இத்திட்டம் தொடர்பாக நில எடுப்பு புலங்களின் விவரங்களை வேலை நாட்களில், வேலை நேரங்களில் நில எடுப்பு அலுவலர் மற்றும் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தினால் நில எடுப்பில் கவரப்படும் மேற்காணும் கச்சப்பள்ளி கிராமம், இருப்பாளி கிராமம் மற்றும் சித்தூர் பிட்-2 கிராமம் ஆகிய கிராமங்களில் உள்ள எந்த குடும்பமும் பாதிக்கப்படவோ இடம்பெயரவோ இல்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் தொடர்பான அறிக்கைக்கான தேவை எழவில்லை.

அட்டவணை

திட்டம் : மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா ஆற்றின் வடிநிலங்களில் உள்ள ஏரிகளுக்கு நீரேற்றும் செய்யும் திட்டம்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கச்சப்பள்ளி கிராமம்.

வ.எண்	புல எண்	புதிய புல எண்	நிலத்தின் வகைபாடு	மொத்த பரப்பு (ஹெக்)	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்) / ச.மீ நில திட்ட அட்டவணைபடி	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்) / ச.மீ நில அளவை	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				அட்டவணை	மாநிலங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
1	24/2A	24/2A2	ர.பு	0.04.00	0.00.13	0.00.13	24/1	24/2B	24/3A	21	-	-	1024 - நல்லதம்பி மகன் மாரிமுத்து
2	74/3A	74/3A2	ர.பு	0.25.40	0.00.40	0.00.40	74/5C	74/4	74/3A1	74/3B	போர்வெல்-1	-	1311 - மாரிமுத்து மனைவி வேலம்மாள்
3	141/1A	141/1A2	ர.பு	0.04.00	0.00.15	0.00.15	154	141/2A	141/1B	165	-	-	526 - பழனியப்பன் மனைவி செந்தாமரை-1, பழனிகவுண்டர் மகன் பழனிமுத்து-2, ராஜீ மகன் பிரகாஷ்-3, ராஜேந்திரன் மகன் குமரேசன்-4, ராஜேந்திரன் மகன் (மைனர்) கார்த்திகேயன்-5
4	141/2A	141/2A1	ர.பு	0.05.00	0.03.00	0.03.00	151	141/3A	141/2B	154	-	-	1046 - முத்து மகன் பச்சமுத்து (எ) மாணிக்கம்-1, குட்டியண்ண கவுண்டர் மகன் அம்மாசி கவுண்டர்-2, முத்துபைய கவுண்டர் மகன் பச்சமுத்து-3

வ.எண்	புல எண்	புதிய புல எண்	நிலத்தின் வகைபாடு	மொத்த பரப்பு (ஹெக்ட)	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில திட்ட அட்டவணைபடி	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில அளவை	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
5	148/1A	148/1A2	ர.பு	0.30.00	0.04.50	0.04.50	203, 202	147	148/1B	151	மின் கம்பம்-1	-	367 - முத்துபையன் மகள் சின்னமயில்
6	204/1	204/1B	ர.பு	0.09.50	0.00.10	0.00.10	205	204/2	204/2	204/2	-	-	24 - அருள்மிகு மாரியம்மன் கச்சப்பள்ளி
7	204/2	204/2B	ர.பு	3.22.50	0.21.50	0.21.50	205, 204/1	80	202, 203	206, 201	-	-	24 - அருள்மிகு மாரியம்மன் கச்சப்பள்ளி
8	205/11	205/11B	ர.பு	0.34.00	0.03.60	0.03.60	205/1M, 10,10,12	79, 205/12,80	204	205/9	-	-	144 - ராமன் (எ) தொப்பளாகவுண்டர் மகன் சடையன் (எ) கந்தசாமி-1, வெள்ளையன் மகன் கந்தசாமி-2
9	215/3	215/3B	ர.பு	1.55.00	0.32.50	0.32.50	217, 218	75,79	205, 215/2	215/1,2	-	வேம்பு-2, வேலமரம்-1, பலவகை-2	3866 தமிழ்நாடு பூமிதான வாரியம் சென்னை-5
10	218/8	218/8B	ர.பு	2.02.00	0.38.50	0.38.50	218/4, 5,6,7	74	215, 75	217	-	வேம்பு-2	3866 தமிழ்நாடு பூமிதான வாரியம் சென்னை-5
11	321/2	321/2B	ர.பு	0.77.50	0.14.00	0.14.00	321/1B	321/3	322	333	-	-	157 - கண்டியான் மகன் கண்டியான் (எ) கந்தன்
12	335/11	335/11A	ர.பு	0.32.0	0.02.00	0.02.00	335/8	335/9	335/10E,10F, 10G,10H	335/7	-	பலன் பனை-8	4684 கல்லான் மகன் செல்லப்பன்-1, சிங் மகன் கிருபா-2, ரவி மகன் புகழேந்தி-3

வ.எண்	புல எண்	புதிய புல எண்	நிலத்தின் வகைபாடு	மொத்த பரப்பு (ஹெக்)	கையகப்படுத்துபவர்கள் உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக் / ச.மீ) நில அட்டவணைபடி	கையகப்படுத்துபவர்கள் உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக் / ச.மீ) நில அட்டவணைபடி	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				மாநிலங்கள்	மாநிலங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
13	503/24	503/24B	ர.பு	0.05.50	0.00.70	0.00.70	503/22, 573	571	503/25	503/23, 27	-	இளம் தென்னை -1 வேம்பு-1	1437- பெருமாள் மனைவி பஞ்சாயி-1, பெருமாள் மகன் பழனியப்பன்-2, பெருமாள் மகன் ராமசாமி-3
மொத்தம்					1.21.08	1.21.08							

அட்டவணை

திட்டம் : மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா ஆற்றின் வடிநிலங்களில் உள்ள ஏரிகளுக்கு நீரேற்றும் செய்யும் திட்டம்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சித்தூர் பிடி-2 கிராமம்.

வ.எண்	புல எண்.	புதிய புல எண்	பாகுபாடு	மொத்த பரப்பு (ஹெக்.)	கையகப்படுத்துபவர்கள் உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக் / ச.மீ) நில அட்டவணைபடி (ச.மீ)	கையகப்படுத்துபவர்கள் உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக் / ச.மீ) நில அட்டவணைபடி (ச.மீ)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				மாநிலங்கள்	மாநிலங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
1	461/6B	461/6B2	ர.பு	0.34.50	0.02.03	0.02.03	461/6A5	462/2B	461/7	558 (சித்தூர் பிடி-1)	-	-	1500-சேலம் உருக்காலை
2	462/2B	462/2B1	ர.பு	0.25.0	0.02.15	0.02.15	462/2A16	465/5B	462/3	461/2B	-	-	1500-சேலம் உருக்காலை
மொத்தம்					0.04.18	0.04.18							

அட்டவணை

திட்டம் : மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா வடிநில கோட்டத்திற்குட்பட்ட 100 ஏரிகளில் நீரேற்றம் செய்யும் திட்டம்

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், இருப்பாளி கிராமம்.

வ. எண்	புல எண்	புதிய புல எண்	நிலத்தின் வகைபாடு	மொத்த பரப்பு (ஹெக்ட)	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில அட்டவணைபடி	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில அளவை படி	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
1	312/1	312/1B	ர.பு	2.63.0	0.31.86	0.31.86	312/2, 320/ 13D	31, 33, 14, 308	3, 9, 311	311/17, 10A	போர்வெல்-1	பலன் தென்னை-38, இளம் தென்னை-5, இளம் வேம்பு-5, இளம் பீயம் மரம்-13, இளம் தேக்கு-24, கொய்யா-4, முருங்கை-10, இளம் இலவமரம்-5	3495-ஆய்யனார் மனைவி அருணா-1, சுப்ரமணியம் மகன் ஆய்யனார்-2, சின்னகவுண்டர் மனைவி தங்கமணி-3
2	311/3B	311/ 3B2	ர.பு	0.02.32	0.00.58	0.00.58	311/3A	311/4B	310/1	311/2F, 56	-	-	1749-மாதையசெட்டி மகன் வெங்கடாஜலம்-1, மாதையசெட்டி மகன் ராசாத்தி-2, வெங்கடாசலம் மகன் பாண்டியன்-3, சுப்ரமணி மகன் தனக்கொடி-4, பஞ்சப்பன் மகன் வடிவேல்-5
3	311/4B	311/ 4B2	ர.பு	0.12.0	0.04.50	0.04.50	311/4A	311/6A,5	311/5, 310	311/3B, 4A	போர்வெல்-1	பலன் தென்னை-4, இளம் தென்னை-10	2990 - வெள்ளையகவுண்டர் மகன் பெருமாள்-1

வ. எண்	புல எண்	புதிய புல எண்	நிலத்தின் வகைபாடு	மொத்த பரப்பு (ஹெக்ட)	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில திட்ட அட்டவணைபடி	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில அளவை படி	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				சுட்டுகள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
4	311/5	311/5B	ர.பு	0.01.0	0.00.90	0.00.90	311/4A	311/6A,5	311/5, 310	311/3B, 4A	—	பலன் தென்னை-1, இளம் தென்னை-1	2990 - வெள்ளையகவுண்டர் மகன் பெருமாள்-1
5	311/6A	311/ 6A2	ர.பு	0.43.5	0.09.98	0.07.56	311/1F	311/6B, 7, 14A, 13,11	310/2	311/ 4A,4B,5	—	இளம் தேக்கு-10, இளம் தென்னை-15, பலன் தென்னை-10, இளம் வேம்பு-9	2990 - வெள்ளையகவுண்டர் மகன் பெருமாள்-1
6	311/6A	311/ 6A4	ர.பு	0.43.5	0	0.02.42	311/10A	311/11	311/14A	311/9	—	—	2990 - வெள்ளையகவுண்டர் மகன் பெருமாள்-1
7	311/7	311/7B	ர.பு	0.05.5	0.04.16	0.04.16	311/8A,8B	311/6A,8B	311/6A	311/6A	—	இளம் முருங்கை-9, பலன் தென்னை-13, இளம் தென்னை-8	2990 - வெள்ளையகவுண்டர் மகன் பெருமாள்-1
8	311/8A	311/ 8A2	ர.பு	0.07.00	0.00.60	0.00.60	311/10B	311/9	311/7, 8B	311/6A, 6B	—	—	3737 - பெருமாள் மனைவி தங்கப்பொண்ணு-1
9	311/8B	311/8B	ர.பு	0.01.50	0.01.50	0.01.50	311/8A	311/6A,9	311/7	311/7	—	பலன் தென்னை-1, இளம் தென்னை-1	2990 - வெள்ளையகவுண்டர் மகன் பெருமாள்-1
10	311/9	311/9B	ர.பு	0.03.0	0.02.00	0.02.00	311/10A	311/6A	311/6A	311/8A, 8B	—	பலன் தென்னை-4, இளம் தென்னை-4, இளம் மாமரம்-2	2990 - வெள்ளையகவுண்டர் மகன் பெருமாள்-1

வ. எண்	புல எண்	புதிய புல எண்	நிலத்தின் வகைபாடு	மொத்த பரப்பு (ஹெக்ட)	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில திட்ட அட்டவணைபடி	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில அளவை படி	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
11	311/11	311/11B	ர.பு	0.06.0	0.04.20	0.04.20	311/10A	311/13, 12	311/6A	311/6A	—	பலன் தென்னை-11, இளம் தென்னை-14	2990 - வெள்ளைய கவுண்டர் மகன் பெருமாள்-1
12	311/10A	311/10A2	ர.பு	0.15.5	0.01.30	0.01.30	311/1F	312/1	311/9, 11, 6A,12	311/10B	—	பனை-1	2990 - வெள்ளைய கவுண்டர் மகன் பெருமாள்-1
13	311/12	311/12B	ர.பு	0.03.5	0.02.20	0.02.20	311/10A, 312/1	309	311/13	311/11	—	பலன் தென்னை-2, இளம் தென்னை-2	2990 - வெள்ளைய கவுண்டர் மகன் பெருமாள்-1
14	311/13	311/13B	ர.பு	0.07.50	0.00.15	0.00.15	311/12	309	311/4A	311/11,6A	—	—	2990 - வெள்ளைய கவுண்டர் மகன் பெருமாள்-1
15	310/1	310/1B	ர.பு	0.10.5	0.04.00	0.04.00	311/3B	310/2	310/5A	57/11,12	—	இளம் தேக்கு-4	1753 - சுப்ரமணி மகன் சோலை-1, சுப்ரமணி மகன் குட்டிப்பையன்-2,பஞ்சப்பன் மகன் கண்ணன்-3
16	310/2	310/2B	ர.பு	0.10.0	0.01.30	0.01.30	311/3B	310/3A	310/5B	310/1	—	பலன் பனை-1	1754 - கொழந்தகவுண்டர் மகன் வீரப்பன்-1, கொழந்தகவுண்டர் மகன் சின்னப்பையன்-2, வீரப்பகவுண்டர் மகன் மாணிக்கம்-3, கந்தசாமி மகன் குமார்-4, தனகோடி மகன் பிரகாஷ்-5, குப்புசாமி மகன் முருகேசன்-6

வ. எண்	புல எண்	புதிய புல எண்	நிலத்தின் வகைப்பாடு	மொத்த பரப்பு (ஹெக்ட)	கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) (நில அட்டை வண்ணப்படி)	கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) (நில அட்டை வண்ணப்படி)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				அளவுகள்	மாநிலம்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
17	57/8	57/8B	ர.பு	0.06.5	0.00.10	0.00.10	57/4B1	57/9A,9C, 57/10	58/4A	57/7	—	—	2629 — முத்து மகன் குப்புமுத்து-1, முத்து மகன் சின்னப்பன்-2
18	57/9C	57/9C2	ர.பு	0.16.50	0.08.08	0.02.15	57/10, 9A, 9B	57/12	58/4B	57/9B,8	—	—	3898 — மாரப்பகவுண்டர் மகன் திருவேங்கடம்-1, மாரப்பகவுண்டர் மகன் நாராயணன்-2, மாரப்பகவுண்டர் மகன் கோவிந்தன்-3 கோவிந்தன் மனைவி கோவிந்தம்மாள்-4
19	57/12	57/12B	ர.பு	0.23.5	0.08.40	0.05.42	57/10,11	310/1, 5A	58/4B	57/9C	சிமெண்ட் அட்டை வீடு-1 கழிவறை-1	பலன் பனை-1, இளம் வேம்பு-1, இளம் தேக்கு-1,	3897 — மாணிக்கம் மனைவி பெருமாயி-1, வெங்கட்ராமன் மகன் பழனிசாமி-2, கோவிந்தன் மனைவி கோவிந்தம்மாள்-3
20	58/3B	58/3B2	ர.பு	0.59.5	0.02.18	0.02.18	58/1	58/5A	59/2E	58/3A	—	இளம் பனை-2	4278 — செல்வராஜ் மனைவி யுவராணி-1, செல்வராஜ் மகன் பசுபதி-2, செல்வராஜ் மகன்சக்தி-3, சின்னகொழந்தை மனைவி சோலையம்மாள்-4
21	59/2D	59/2D2	ர.பு	0.13.0	0.02.78	0.02.78	59/2C	59/2E	73/1	72/5	மின் கம்பம்-1	இளம் வேம்பு-2, பலன் பனை-1	2779 — காளிப்பகவுண்டர் மகன் செங்கோடன்-1

வ. எண்	புல எண்	புதிய புல எண்	நிலத்தின் வகைபாடு	மொத்த பரப்பு (ஹெக்ட)	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில திட்ட அட்டவணைபடி	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில அளவை படி	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டிடமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
22	59/2E	59/2E2	ர.பு	1.55.0	0.22.96	0.19.56	58/3B, 5A, 5C, 5D	300/1G,1H	74/1B, 1E, 1F	59/2A, 2B, 2C, 2D	—	இளம் வேம்பு-2, பலன் பனை-2	2204 – பெருமாள் மகன் கோன்றிகவுண்டர்-1, பெருமாள் மகன் முத்துக்கவுண்டர்-2, பெருமாள் மகன் ராமசாமி-3, குப்பன் மனைவி குப்பாயி-4, குருவபோயன் மகன் ராம்-5, அனுமந்தபோயன் மகன் ராமபோயன்-6, சீரங்கன் மகன் முத்தூராஜ்-7, குப்பபோயன் மகன் கோவிந்தன்-8
23	73/1	73/1B	ர.பு	0.77.5	0.16.12	0.07.50	59/2E	74/1A, 1B	73/2	72/5	—	பலன் பனை-1,	1923 – குருவபோயன் மகன் குப்பபோயன்-1, குருவபோயன் மகன் லட்சுமணபோயன்-2, குருவபோயன் மகன் ராமபோயன்-3 கந்தசாமி மகன் ரவி-4
24	72/2B	72/2B2	ர.பு	0.35.0	0.09.44	0.02.13	72/2A,3	72/3	72/4A1	71/4B, 5B	—	இளம் வேம்பு-3, பலன் பனை-1	64,சின்னப்பகவுண்டர் மகன் அர்ச்சுன் கவுண்டன்-1, அர்ச்சுணன் மகன் கோவிந்தராஜ்-2, அர்ச்சுணன் மகன் பஞ்சப்பன்-3, அர்ச்சுணன் மகன் சின்னப்பையன்-4 அர்ச்சுணன் மகன் மாதையன்-5

வ. எண்	புல எண்	புதிய புல எண்	பொது நிலத்தின் வகை	மொத்த பரப்பு (ஹெக்டர்)	பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பு (ஹெக்டர்)	பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பு (ஹெக்டர்)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				மகாநகராட்சி	மகாநகர்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
25	72/3	72/3B	ர.பு	0.51.0	0.10.62	0.10.62	72/1A, 1B, 1C, 1D	72/5	72/4A1	72/2A,2B	—	—	2630 — சாமுண்டிமூப்பன் மகன் காசி விஸ்வநாதன்-1, சாமுண்டிமூப்பன் மகன் சின்னதுரை-2, முத்து மகன் சின்னப்பன்-3 முத்து மகன் குப்பமுத்து-4
26	72/4A1	72/4A1B	ர.பு	0.60.0	0.02.58	0.02.58	72/2B,3	72/5	72/4B	71/7C	—	இளம் வேம்பு-2	1921 — சித்தையன் மகன் பழனிசாமி-1, சித்தையன் மகன் மாரிமுத்து-2, சித்தையன் மகன் கந்தசாமி-3
27	71/5B	71/5B2	ர.பு	0.25.0	0.01.14	0.01.14	71/4A, 4B	72/2B	71/7B, 7C	71/5A,6	—	—	3896—முத்து மகன் குப்பமுத்து (எ) வெள்ளையன்-1, முத்து மகன் சின்னப்பன்-2
28	71/7A	71/7A2	ர.பு	0.17.0	0.07.60	0.07.60	71/7B	71/7B	71/7B, 69/3	70/2F,2G	மின் கம்பம்-1	—	730 — கந்தகவுண்டர் மகன் செங்கோடன்-1
29	71/7B	71/7B2	ர.பு	0.72.5	0.11.04	0.11.04	71/6,5B	71/7C	69/3, 81/5A	71/7A,69	—	பலன் பனை-1	3864 — கந்தசாமி மனைவி காவேரியம்மாள்-1, கந்தசாமி மகன் மாதையன்-2, கந்தசாமி மகன் மாரியப்பன்-3, கந்தசாமி மகன் ராஜேந்திரன்-4, மாதையன் மனைவி பாப்பாத்தி-5, பச்சியப்பன் மனைவி ரத்தினம்மாள்-6

வ. எண்	புல எண்	புதிய புல எண்	நிலத்தின் வகைபாடு	மொத்த பரப்பு (ஹெக்ட)	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில திட்ட அட்டவணைபடி	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (ஹெக்ட / ச.மீ) நில அளவை படி	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
30	71/7C	71/7C2	ர.பு	0.74.0	0.10.06	0.10.06	71/5B	72/4A1,4B	81/5A	71/7B	—	இளம் வேம்பு-2, பலன் பனை-2	730 — கந்தகவுண்டர் மகன் செங்கோடன்-1
31	69/1C	69/1C2	ர.பு	0.88.0	0.04.27	0.00.69	69/1B, 1A	81	84/1A1, 1A2	86/2	—	பலன் தென்னை-2, பலன் பனை-4, இளம் வேம்பு-1, நறுவிழி-2, இளம் பனை-1	2206 — ரங்கமூப்பன் மகன் ராமசாமி-1, செங்கோடன் மகன் ரங்கசாமி-2 செங்கோடன் மகன் ராமலிங்கம்-3, செங்கோடன் மகன் மாதேசு-4, மாரிமுத்துமூப்பன் மனைவி சடையம்மாள்-5
32	69/2	69/2B	ர.பு	0.17.0	0.03.82	0.03.82	70/2D, 2G	69/4	69/4	69/1A	—	—	3103—பெரியண்ண கவுண்டர் மகன் தங்கவேல்-1, தங்கவேல் மகன் முனியப்பன்-2, தங்கவேல் மகன் செந்தில்குமார்-3
33	69/3	69/3B	ர.பு	0.16.5	0.04.43	0.04.43	70/2G, 71/7A	71/7B	69/4	69/4	—	பலன் பனை-1	3103—பெரியண்ண கவுண்டர் மகன் தங்கவேல்-1, தங்கவேல் மகன் முனியப்பன்-2, தங்கவேல் மகன் செந்தில்குமார்-3
34	69/4	69/4B	ர.பு	0.50.0	0.20.50	0.10.82	70/2G, 69/3,2	69/3, 71/7B	69/5A, 5B, 5C	69/1A, 2	—	பலன் பனை-3	1015 — அர்ச்சுண கவுண்டர் மகன் பெரியண்ண கவுண்டர்-1, சின்னசாமி மூப்பன் மனைவி பெருமாயம்மாள்-2,

வ. எண்	புல எண்	புதிய புல எண்	பொது நிலத்தின் வகை	மொத்த பரப்பு (ஹெக்டர்)	பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பு (ஹெக்டர்)	பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பு (ஹெக்டர்)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				மகநம்பு	மகநம்பு	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
													பெரியண்ணகவுண்டர் மகன் செங்கோடன்-3, செங்கோடன் மகன் சண்முகம்-4, செங்கோடன் மகன் கோவிந்தராஜ்-5, பெரியண்ணகவுண்டர் மகன் தங்கவேல்-6, தங்கவேல் மகன் முனியப்பன்-7, தங்கவேல் மகன் செந்தில்குமார்-8
35	85/1A	85/1A2	ர.பு	2.10.5	0.30.30	0.30.30	87/1, 2, 4, 5	85/1B	93	93	-	இளம் தேக்கு-7, பலன் தென்னை-4, இளம் தென்னை-1, பலன் பனை-1	886 - ராமசாமிமூப்பன் மகன் நாச்சியப்பன்-1
36	85/1B	85/1B2	ர.பு	0.08.50	0.01.48	0.01.48	87/2B	85/3A	93	85/1A	Panchayat Thar Road	-	886 - ராமசாமிமூப்பன் மகன் நாச்சியப்பன்-1
மொத்தம்					3.71.56	2.05.63							

சங்கரி,
2025 ஜனவரி 4.

ந. லோகநாயகி,
வருவாய் கோட்டாட்சியர்,

Water Resource Department
ACQUISITION OF LAND
FORM – VI
(Under Section 19(1) of Central Act 30/2013)
(Roc. No.2203/2019/E)

No. VI(1)/69(a-2)/2025.

Government has accorded Revised Administrative Sanction in G.O.(Ms).No. 171 Public works (N1) Department dated 13.07.2020, to an extent of 1.79.18 hectares of land to be aquired in Mettur and Omlalur Taluk, in Mettur division of Salem District for the purpose of Diversion of flood surplus water from Mettur Dam to the dry tanks in Sarabanga Basin Salem District by Lift irrigation project. According to the provision of section 19(1) of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act,2013 notification has also been published on 24.09.2020. Whereas it appears that the appropriate Government has decided that the land in Survey Number. 177/15B and 16 others to an extent of 1.67.93 hectares in Avadathur, Surapalli Pottaneri Village in MetturTaluk and land in Survey No 2/1A1 and 52/5 an extent of 0.11.25 hectares in Kasuvareddipatty and Mallikuttai Villages in Omalur Taluk of Salem District need to be acquired for the above said project Hence Notification has been published under Central Act 30/2013 Section 19(1) for the above project. The details of lands under acquisition are as specified in the schedule below.

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
Mettur Taluk, Avadathur Village													
1	177/15B	177/15B1	Dry	0.12.75	0.00.85	0.00.85	177/13	178	177/8	177/15 (Part)	-	-	1000-Muthusamy S/o. Seeranga goundar-1, Palaniyappan S/o. Seeranga goundar-2, Vaiyapuri S/o. Ayyamperumal-3
2	233/1B3B	233/1B3B	Dry	0.00.30	0.00.30	0.00.30	233/2B	233/4B 1E1A	233/4E	233/1B1	-	-	909-Natarajan S/o. Perumal Chettiyar-1, Rajendran S/o. Perumal Chettiyar-2, Sithagoundar S/o. Kandasamy goundar-3, Lakshmi W/o. Sithuraj-4, Jeevarathinam W/o. Srinivasan-5, Chandrakala W/o. Chandrasekaran-6
Total					0.01.15	0.01.15							

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
Mettur Taluk, Soorapalli Village													
1	86/11	86/11B	Dry	1.76.50	0.22.70	0.22.70	86/11 Part	87	88	86/7C	kalkari-2 mankarai-2 kammbi veli-1 kammbiveli kl, deep well 1	Mango-1, Betel-nut-22, Custered Apple-1 Banana-200, Drumstick-6, Guvava-1, Manila Tamarind-2, Yield Coconut-35, Non- Yield Coconut-93, Neem-4, Teak-18, Naruvali-1, Peepal Tree-1, Palajathi Tree-1, Alinichi-6, Palm-5	757 Krishnamoorthi S/o Pachiyannan
2	89/4	89/4B	Dry	0.31.00	0.01.40	0.01.40	86/1A Part	93	87/1B2	86	Kal karai -1 mankari-1	Manila Tamarind-2, Palm-8	903-Kaliyammal W/o Palani-1, Perumal S/o Palani-2, Sekar S/o Palani-3, Paramasivam S/o Palani-4, Saravanakumar S/o Palani-5, Kumar S/o Palani-6, Kandasamy S/o Periyanna Gounder-7, Arjunanan S/o Periyanna Gounder-8
3	90/4B1A 2A	90/6	Dry	0.89.40	0.01.40	0.01.40	90/4B 1A2 Part	90/4B 1A2A Part	90/5B	90/2B	-	-	2681-Baskaran S/o Namperumal

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
4	90/4B1A2A	90/7	Dry	0.89.40	0.03.00	0.03.00	90/4B 1A2	90/4B 1A2A Part	90/5	90/2B	-	Sappotta-1, Guvava-1, Drum stick-5, Curry Leave Tree-1, Goose berry-1, Pappaya-10, Yield Coconut-8, Non-Yield Coconut-8, Palm-15	2681-Baskaran S/o Namperumal
5	90/4B1B1	90/4B1B1B	Dry	0.34.10	0.07.90	0.07.90	90/4B 1B1 Part	91	90/4B1B1 Part	90/4B1B1 Part	Mangalore Tiled & RCC Roof Building	Coconut-2, Sappota-1, Alinchi maram-1	2176-Ramalingam S/o Uthamalinga Chettiar
6	91/4D	91/4D2	Dry	0.69.0	0.07.55	0.07.55	91/4B	99	91/4D Part	91/4D Part	Vari -1 Kalkarai-2	Seetha-2, Yield Coconut-18, Palm-7, Ayamaram-1, Neem-15, Non-yield Coconut-1, Drumstick-1, Naruvali-1	4919-Anandayee Ammal W/o Annamalai-1, Vengatalakshmi W/o Varadharajan-2, Settu S/o Ammasi-3, Arulmigu Sri Ramalinga Sowdeswari Amman Devanga Mahajana Charitable Trust's President R. Soundappan-4, Arulmigu Sri Ramalinga Sowdeswari Amman Devanga Mahajana Charitable Trust's Secretary A. Saravanan-5, Arulmigu Sri Ramalinga Sowdeswari Amman Devanga Mahajana Charitable Trust's Trustee N. Mahalingam-6.

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
7	223/1A	223/1A2	Dry	0.41.0	0.28.10	0.28.10	228/1A Part	238	223/4B	223/4B, 224	Kalkarai-4	Mango-21, Yield Coconut-20, Teak-23	1062-Marimuthu S/o Vemba Gounder
8	229/1B2B	229/1B 2B2	Dry	0.90.50	0.22.50	0.22.50	229/2	229/1B2B Part	224, 223	224	-	Yield Coconut-5, Teak-2	1062-Marimuthu S/o Vemba Gounder
9	228/2G	228/2G2	Dry	0.04.00	0.01.00	0.01.00	228/2J	228/F	228/2G Part	228/3	-	Palm-6, Neem-4, Palajathi Tree-1	1375-Vaiyapuri S/o Andi Gounder
Total					0.95.55	0.95.55							
Mettur Taluk, Pottaneri Village													
1	133/2	133/2B	Dry	1.12.50	0.16.83	0.16.83	133/2B	116	133/2B	133/3	-	-	390-Sri Pattalamman Kovil
2	133/3	133/3B	Dry	0.09.50	0.01.22	0.01.22	133/3 Part	133/2	133/3 Part	134	-	-	390-Sri Pattalamman Kovil
3	144	144/2	Dry	5.18.00	0.43.00	0.43.00	144 Part	132, 139	144 Part	145	-	-	1-Arulmigu Sri.Varadharaja Perumal Kovil
4	181/8B1	181/8B1	Dry	0.10.18	0.10.18	0.10.18	181/8	181/8	181/8	181/1	-	-	392- Palaniyammal W/o.Palaniyappa Gounder-1, Muthusamy S/o Palaniyappa Gounder-2, Karuppan S/o. Palaniyappa Gounder-3
Total					0.71.23	0.71.23							

Sl. No.	Survey Number	New Survey Number	Classification	Total Extent (Hectares)	Land Acquisition as per (Land Plan Schedule)	Land Acquisition as per (Land Measurement)	Boundaries for Acquisition Extent Show in Column				Buildings and Structures	Trees	Patta Number and Pattadar Name (Thiruvallargal)
							North	East	South	West			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
Omalur Taluk, Kasuvareddipatty Village													
1	2/1 A1	2/1A 1B	Dry	0.65.50	0.11.00	0.11.00	67 Amara kunthi Pudhu Eri	2/1A (part)	2/1B2	2/1A (part)	-	-	104-Pachiyappan S/o Kandasamy Gounder-1, Santha W/o Pachiyannan-2, Jagatha W/o Sivakumar-3, Puvaneswari W/o Madhesan-4
Total					0.11.00	0.11.00							
Omalur Taluk, Mallikuttai Village													
1	52/ 5	52/ 5B	wet	0.03.00	0.00.25	0.00.25	52/5	52/5	52/9C	53/12	-	-	693-Ponnusamy gounder S/o Muthugounder-1, Sendrayan S/o Muthu gounder-2, Jayalakshmi W/o Kathirvel-3, Sithaiyan S/o Ponnusamy gounder-4, Ilayarajan S/o Radhakrishnan-5, Mohitvarma (minor) S/o Ilayarajan (Guardian)-6
Total					0.00.25	0.00.25							

Mettur,
7th January 2025.

நே. பொன்மணி,
Land Acquisition Officer and Sub-Collector.

**நீர்வள ஆதார துறை
நிலம் கையகப்படுத்துதல்
படிவம் -6**

(மத்திய சட்டம் 30/2013 பிரிவு 19(1) ஆம் விதியின்படி அறிவிக்கை)

(ந.க.எண் 2203/2019/உ.)

சேலம் மாவட்டம், மேட்டூர் வருவாய் கோட்டத்தில், மேட்டூர் மற்றும் ஓமலூர் வட்டத்தில் 1.79.18 ஹெக்டேர் பரப்பு நிலங்கள் மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சரபங்கா வடநில கோட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று திட்டம் மூலம் நீர் பாய்ச்சும் திட்டத்திற்காக கையகப்படுத்த அரசாணை நிலை எண் 171. பொதுப்பணி (N1) த்துறை நாள் 13.07.2020 ல் அரசால் திருத்திய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும், ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்விற்கான உரிமை சட்டம் 2013 - 19(1) பிரிவின் கீழ் நிலங்கள் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை அரசிதழில் 24.09.2020 அன்று வெளியிடப்பட்டது. தற்போது மேட்டூர் வருவாய் கோட்டம், மேட்டூர் வட்டத்தில், ஆவடத்தூர், சூரப்பள்ளி பொட்டனேரி கிராமங்கள் ஆகியவற்றில் 1.67.93 ஹெக்டேர் பரப்பு நிலங்கள் மற்றும் ஓமலூர் வட்டத்தில் கசவரெட்டிப்பட்டி மல்லிக்குட்டை கிராமங்கள் ஆகியவற்றில் 0.11.25 ஹெக்டேர் பரப்பு நிலங்கள் மேற்படி திட்டத்திற்கு தேவை என அரசு கருதுகிறது. எனவே, மேற்காணும் திட்டத்திற்காக மத்திய சட்டம் 30/2013, பிரிவு 19(1) கீழ் அறிவிக்கை வெளியிடப்படுகிறது. நில எடுப்பு விவர பட்டியல் பின்வருமாறு.

வ. எண்	புல எண்	புதிய புல எண்	பாகுபாடு	மொத்த பரப்பு (ஹெக்)	உள்ள கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு (நிலத்திட்ட அட்டவணை படி) (ஹெக்)	கையகப் படுத்தப் பட உள்ள நிலத்தின் பரப்பு (நில அளவை படி) (ஹெக்)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
மேட்டூர் வட்டம், ஆவடத்தூர் கிராமம்													
1	177/15B	177/15B1	ர.பு	0.12.75	0.00.85	0.00.85	177/13	178	177/8	177/15 பா	-	-	1000-சீரங்ககவுண்டர் மகன் முத்துசாமி-1, சீரங்ககவுண்டர் மகன் பழனியப்பன்-2, அய்யம்பெருமாள் மகன் வையாபுரி-3,
2	233/1B3B	233/1B3B	ர.பு	0.00.30	0.00.30	0.00.30	233/2B	233/4B 1E1A	233/4E	233/1B1	-	-	909-பெருமாள்செட்டியார் மகன் நடராஜன்-1, பெருமாள்செட்டியார் மகன் ராஜேந்திரன்-2, கந்தசாமிகவுண்டர் மகன் சித்தகவுண்டர்-3, சித்தூராஜ் மனைவி லட்சுமி-4, சீனிவாசன் மனைவி ஜீவரத்தினம்-5,

வ. எண்	புல எண்	புதிய புல எண்	பாகுபாடு	மொத்த பரப்பு (ஹெக்ட)	உள்ள கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு (நிலத்திட்ட அட்டவணை படி) (ஹெக்ட)	கையகப் படுத்தப் பட உள்ள நிலத்தின் பரப்பு (நில அளவை படி) (ஹெக்ட)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
													சந்திரசேகரன் மனைவி சந்திரகலா 6
மொத்தம்					0.01.15	0.01.15							
மேட்டூர் வட்டம், சூரப்பள்ளி கிராமம்													
1	86/11	86/11B	ர.பு	1.76.50	0.22.70	0.22.70	86/11 பா	87	88	86/7C	கல்கரை-2 மண் கரை-2 கம்பி வேலி-1 கம்பி வேலி கற்கள் ஆழ்துளை கிணறு-1	மா-1, பாக்கு-22, சீதா-1 வாழை-200 முருங்கை-06 கொய்யா-1 கொடுக்காப்புளி-2, பலன் தென்னை-35, இளம் தென்னை-93, வேம்பு-4, தேக்கு-18, நருவள்ளி-1 அரசமரம்-1 பலகணம்-1 அழிஞ்சி-6 பனை-5	757-பச்சியண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி
2	89/4	89/4B	ர.பு	0.31.00	0.01.40	0.01.40	86/1A பா	93	87/1B2	86	கல்கரை-1 மண்கரை -1	கொடுக்காப்புளி-2 பனை-8	903-பழனி மனைவி காளியம்மாள்-1, பழனி மகன் பெருமாள்-2, பழனி மகன் சேகர்-3, பழனி மகன் பரமசிவம்-4, பழனி மகன் சரவணகுமார்-5, பழனி மகன் குமார்-6, பெரியண்ணகவுண்டர் மகன் கந்தசாமி-7,

வ. எண்	புல எண்	புதிய புல எண்	பாகுபாடு	மொத்த பரப்பு (ஹெக்டர்)	உள்ளுள்ள கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு (நிலத்தின் அட்டவணை படி) (ஹெக்டர்)	கையகப் படுத்தப் பட உள்ள நிலத்தின் பரப்பு (நில ஆளவை படி) (ஹெக்டர்)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
													பெரியண்ணைகவுண்டர் மகன் அர்ச்சுணன்-8
3	90/4B 1A2A	90/6	ர.பு	0.89.40	0.01.40	0.01.40	90/4B1A2 பா	90/4B1 A2A பா	90/5B	90/2B	-	-	2681-நம்பெருமாள் மகன் பாஸ்கரன்
4	90/4B 1A2A	90/7	ர.பு	0.89.40	0.03.00	0.03.00	90/4B1A2 பா	90/4 B1A2A பா	90/5	90/2B	-	சப்போட்டா-1 கொய்யா-1 முருங்கை-5 கருவேப்பிலை-1 நெல்லி-1 பப்பாளி-10 பலன் தென்னை-8 இளம் தென்னை-8 பனை-15	2681-நம்பெருமாள் மகன் பாஸ்கரன்
5	90/4B 1B1	90/4B 1B1B	ர.பு	0.34.10	0.07.90	0.07.90	90/4B1B1 பா	91	90/4B1B1 பா	90/4B1B1 பா	Mangalore Tiled & RCC Roof Building	தென்னை-2 சப்போட்டா - 1 அழிஞ்சி மரம்-1	2176-உத்தமலிங்க செட்டியார் மகன் ராமலிங்கம்
6	91/4D	91/4D2	ர.பு	0.69.0	0.07.55	0.07.55	91/4B	99	91/4D பா	91/4D பா	வாரி -1 கல் கரை -2	சீத்தா-2 பலன் தென்னை-18 பனை-7 ஆயமரம்-1 வேம்பு-15 இளம் தென்னை-1 முருங்கை-1 நருவள்ளி-1	4919-அண்ணாமலை மனைவி ஆனந்தாயி அம்மாள்-1, வரதராஜன் மனைவி வெங்கடலட்சுமி-2, அம்மாசி மகன் சேட்டு-3, அருள்மிகு ஸ்ரீ ராமலிங்கசௌடேஸ்வரி அம்மன் தேவாங்க மகாஜன சேரிட்டபிள் டிரஸ்டின் தற்கால தலைவர் ஆர். சவுண்டப்பன்-4,

வ. எண்	புல எண்	புதிய புல எண்	பாகுபாடு	மொத்த பரப்பு (ஹெக்டர்)	உள்ளுள்ள கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு (நிலத்திட்ட அட்டவணை படி) (ஹெக்டர்)	கையகப் படுத்தப் பட உள்ள நிலத்தின் பரப்பு (நில அளவை படி) (ஹெக்டர்)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
													அருள்மிகு ஸ்ரீ ராமலிங்கசௌடேஸ்வரி அம்மன் தேவாங்க மகாஜன சேரிட்டபிள் டிரஸ்டின் தற்கால செயலாளர் ஏ. சரவணன்-5, அருள்மிகு ஸ்ரீ ராமலிங்கசௌடேஸ்வரி அம்மன் தேவாங்க மகாஜன சேரிட்டபிள் டிரஸ்டின் தற்கால பொருளாளர் என். மகாலிங்கம்-6
7	223/1A	223/1A2	ர.பு	0.41.0	0.28.10	0.28.10	228/1A பா	238	223/4B	223/4B, 224	கல் கரை-4	மா-21 , பலன் தென்னை-20 , தேக்கு-23	1062-வேம்பகவண்டர் மகன் மாரிமுத்து
8	229/1B2B	229/1B2B2	ர.பு	0.90.50	0.22.50	0.22.50	229/2	229/1B2B பா	224, 223	224	-	பலன் தென்னை-5 தேக்கு-2	1062-வேம்பகவண்டர் மகன் மாரிமுத்து
9	228/2G	228/2G2	ர.பு	0.04.00	0.01.00	0.01.00	228/2J	228/F	228/2G பா	228/3	-	பனை-6. வேம்பு-4, பலஜாதி-1	1375-ஆண்டிகவுண்டர் மகன் வையாபுரி
மொத்தம்					0.95.55	0.95.55							
மேட்டூர் வட்டம், பொட்டனேரி கிராமம்													
1	133/2	133/2B	ர.பு	1.12.50	0.16.83	0.16.83	133/2B	116	133/2B	133/3			390-ஸ்ரீ பட்டாளம்மன் கோவில்

வ. எண்	புல எண்	புதிய புல எண்	பாகுபாடு	மொத்த பரப்பு (ஹெக்)	உள்ளுள்ள கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு (நிலத்தின் அட்டவணை படி) (ஹெக்)	கையகப் படுத்தப் பட உள்ள நிலத்தின் பரப்பு (நில அளவை படி) (ஹெக்)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
2	133/3	133/3B	ர.பு	0.09.50	0.01.22	0.01.22	133/3பா	133/2	133/3பா	134			390-ஸ்ரீ பட்டாளம்மன் கோவில்
3	144	144/2	ர.பு	5.18.00	0.43.00	0.43.00	144பா	132, 139	144பா	145			1-அருள்மிகு ஸ்ரீ வரதாராஜ பெருமாள் கோவில்
4	181/8B1	181/8B1	ர.பு	0.10.18	0.10.18	0.10.18	181/8	181/8	181/8	181/1			392 பழனியப்ப கவுண்டர் மனைவி பழனியம்மாள்-1, பழனியப்பகவுண்டர் மகன் முத்துசாமி-2, பழனியப்பகவுண்டர் மகன் கருப்பன்-3
மொத்தம்					0.71.23	0.71.23							
ஓமலூர் வட்டம், கசவரெட்டிப்பட்டி கிராமம்													
1	2/1A1	2/1A1B	ர.பு	0.65.50	0.11.00	0.11.00	167 அமரகுந்தி புதிய ஏரி	2/1Aபா	2/1B2	2/1Aபா	-	-	104-கந்தசாமிகவுண்டர் மகன் பச்சியப்பன்-1, பச்சியண்ணன் மனைவி சாந்தா-2, சிவக்குமார் மனைவி ஜெகதா-3, மாதேசன் மனைவி புவனேஸ்வரி-4
மொத்தம்					0.11.00	0.11.00							

வ. எண்	மண் எண்	புதிய மண் எண்	பொதுபு	மொத்த பரப்பு (ஹெக்ட)	கையகப்படுத்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பு (நிலத்திட்ட அட்டவணை படி) (ஹெக்ட)	கையகப் படுத்தப் பட உள்ள நிலத்தின் பரப்பு (நில அளவை படி) (ஹெக்ட)	நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் எல்லைகள்				கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டா எண் மற்றும் பட்டாதாரர் பெயர் (திருவாளர்கள்)
							வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
ஓமலூர் வட்டம், மல்லிக்குட்டை கிராமம்													
1	52/5	52/5B	ர.ந	0.03.00	0.00.25	0.00.25	52/5	52/5	52/9C	53/12	—	—	693—முத்துக்கவுண்டர் மகன் பொன்னுசாமி கவுண்டர்—1, முத்துக்கவுண்டர் மகன் சென்றாயன்—2, கதிர்வேல் மனைவி ஜெயலட்சுமி—3, பொன்னுசாமி கவுண்டர் மகன் சித்தையன்—4, ராதாகிருஷ்ணன் மகன் இளையராஜன்—5, (காப்பாளர்) இளையராஜன் மகன் (இளவர்) மோஹித்வர்மா—6
மொத்தம்					0.00.25	0.00.25							

மேட்டூர்,
2025 ஜனவரி 7.

நே. பொன்மணி,
நில எடுப்பு அலுவலர் மற்றும் சார் ஆட்சியர்.